

GKR'S INSTITUTE



✍ DAILY CURRENT AFFAIRS

✍ MONTHLY MAGAZINE

✍ TOPICWISE QUESTION

✍ WEEKLY CURRENT AFFAIRS

✍ ONE LINER FOR CURRENT AFFAIRS

✍ MONTHLY QUESTION AND ANSWER

21.08.2022

WEBSITE LINK : <https://gkrsinstitute.com/>

Telegram Link : <https://t.me/gkrsInstitute>

FACEBOOK LINK : <https://www.facebook.com/தமிழில்-பயில்வோம்-UPSC-102987411064022/>

மாநில செய்திகள்

1. பொலிவுறு நகரம் திட்டம் முறைகேடு புகார்: விசாரணை அறிக்கை தாக்கல்

- ❖ கடந்த திமுக ஆட்சியில் பொலிவுறு நகர திட்டங்களை செயல்படுத்துவதில் எழுந்த முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபள்யூ.சி.டேவிதார் தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இடம் தாக்கல் செய்தார்.
- ❖ கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு சார்பாக பொலிவுறு நகரத் திட்டம் (ஸ்மார்ட் சிட்டி) அறிமுகப்படுத்தப்பட்டது.
- ❖ இதன் அடிப்படையில் நாடு முழுவதும் நூறு நகரங்களை தேர்வு செய்து பொலிவுறு நகரங்களாக மாற்ற திட்டமிடப்பட்டது.
- ❖ முதல் கட்டமாக தமிழகத்தில் 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
- ❖ அதற்கான அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

2. காசநோய் இல்லா தமிழகம் 2025

- ❖ தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
- ❖ சென்னையில் நடைபெற்ற தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் 65 ஆவது ஆண்டு விழாவில் காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு குறுந்தகட்டை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

மத்திய செய்திகள்

1. உலக வர்த்தக சந்தையில் இரண்டாவது இடம் வாழை ஏற்றுமதி

- ❖ உலக சந்தையில் பழங்களுக்கான வர்த்தகத்தில் வாழை இரண்டாவது இடம் பிடித்திருப்பதால் வாழை ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என ஆந்திர மாநில சிறப்பு தலைமைச் செயலர் பூனம் மனக்கொண்டையா தெரிவித்தார்.
- ❖ திருச்சி மாவட்டம் தாயனூரில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏ.ஆர்) தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது.
- ❖ இந்த மையத்தின் 29 வது ஆண்டு நிறுவன நாள் விழா மற்றும் விவசாயிகள் தின விழா நடைபெற்றது.

விளையாட்டு செய்திகள்

1. யூ-20 உலக மல்யுத்தம்: அன்டிம் பங்கால் அசத்தல் சாதனை

- ❖ பஸ்கேரியாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அன்டிம் பங்கால் தங்கப்பதக்கம் வென்றார்.
- ❖ இதன்மூலம் இப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.
- ❖ இந்தியா இரண்டாம் இடம்:
 - இப்போட்டியில் இந்திய அணி மொத்தமாக 1 தங்கம் 3 வெள்ளி 3 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 160 புள்ளிகளோடு இரண்டாம் இடம் பிடித்தது.



2. சர்வதேச பாரா பாட்மிண்டன் இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்

- ❖ தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டியில் **இந்தியா 4 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம்** என 17 பதக்கங்கள் வென்றது.